



**കേരള அரசു**

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

எண் 2197/ச. இ. பி. 1/2017/சட்டம்.

திருவனந்தபுரம், 2017 மார்ச் 28  
1192 மீனம் 14/  
1939 சைத்திரம் 7.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொது மக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது. சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2017 மார்ச் 17-ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

பி. ஜி. ஹரீந்திரநாத்,  
சட்டத்துறை செயலாளர்.

2017-ன் சட்டம் எண் 5

**2017-ன் கேரள மாநில சிறுபான்மையோர்  
ஆணையச் (திருத்த) சட்டம்**

2014-ன் கேரள மாநில சிறுபான்மையோர் ஆணைய சட்டத்தை திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முகவுரை.—2014-ன் கேரள மாநில சிறுபான்மையோர் ஆணையச் சட்டத்தை பின்வரும் தேவைகளுக்காக திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;

இந்தியக்குடியரசின் அறுபத்தி எட்டாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமியற்றப்பட்டும்

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த சட்டம் 2017-ன் கேரள மாநில சிறுபான்மையோர் ஆணையச் (திருத்த) சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) இது 2017 பிப்ரவரி 3-ம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்.

2. பிரிவு 3-ல் திருத்தம்.—2014-ன் கேரள மாநில சிறுபான்மையோர் ஆணையச் சட்டத்தின் (2014-ல் 5) பிரிவு 3-ன் துணைப்பிரிவு (2)-ன் உட்பிரிவு (பி)-ல் “மற்றொரு” என்ற சொல்லிற்குப் பதிலாக “ஒரு” என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும்.

3. இரத்தாலும் தவிர்ப்பும்.—(1) 2017-ன் கேரள மாநில சிறுபான்மையோர் ஆணைய (திருத்த) அவசரச் சட்டம் (2017-ன் 1) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்ட போதிலும், மேற்கூறிய அவசரச் சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின்கீழ் செய்த ஏதேனும் காரியமோ, எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ, இந்த சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின்கீழ் செய்ததாகவோ அல்லது எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.